

# Mat

## Chapter 14

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

- 1 Ἐν ἐκεῖνῳ τῷ καιρῷ ἦκουσεν Ἡρώδης ὅ τετραάρχησ τῆν  
-இல் அதே - காலத்தில் கேட்டான் ஏரோது - நான்காம்பங்கு-அதிபதி -  
[G1722](#) [G1565](#) [G3588](#) [G2540](#) [G0191](#) [G2264](#) [G3588](#) [G5076](#) [G3588](#)  
ἀκοῆν Ἰησοῦ,  
புகழை இயேசுவின்  
[G0189](#) [G2424](#)

அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு,

- 2 καὶ εἶπεν τοῖς πασι ἀποῖ, Οὐτόρς ἐστὶν  
மற்றும் சொன்னான் - வேலைக்காரர்களுக்கு அவனுடைய இவன் ஆகிறான்  
[G2532](#) [G3004](#) [G3588](#) [G3816](#) [G0846](#) [G3778](#) [G1510](#)  
Ἰωάννης ὁ βαπτιστής: ἀπὸς ἡγέρθη ἀπὸ τῶν νεκρῶν,  
யோவான் - ஞானஸ்நானி அவன் எழுப்பப்பட்டான் -இலிருந்து - மரித்தோரின்  
[G2491](#) [G3588](#) [G0910](#) [G0846](#) [G1453](#) [G0575](#) [G3588](#) [G3498](#)  
καὶ διὰ τοῦτο, αἱ δυνάμεις ἐνεργοῦσιν ἐν ἀπῷ.  
மற்றும் -காரணமாக இதனால் - வல்லமைகள் செயல்படுகின்றன -இல் அவனில்  
[G2532](#) [G1223](#) [G3778](#) [G3588](#) [G1411](#) [G1754](#) [G1722](#) [G0846](#)

தன் வேலைக்காரர்களைப் பார்த்து: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான்; ஆகவே, இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான்.

- 3 Ὁ γὰρ Ἡρώδης κρατήσας τὸν Ἰωάννην, ἔδησεν αὐτὸν, καὶ  
- ஏனெனில் ஏரோது பிடித்து - யோவானை கட்டினான் அவனை மற்றும்  
[G3588](#) [G1063](#) [G2264](#) [G2902](#) [G3588](#) [G2491](#) [G1210](#) [G0846](#) [G2532](#)  
ἐν φυλακῇ ἀπέθρετο, διὰ - Ἡρώδιδά, τῆν γυναιῖκα Φιλίππου,  
-இல் சிறையில் வைத்தான் -காரணமாக ஏரோதியா - மனைவியை பிலிப்புவின்  
[G1722](#) [G5438](#) [G0659](#) [G1223](#) [G2266](#) [G3588](#) [G1135](#) [G5376](#)  
τοῦ ἰδελφῶν ἀποῖ.  
- சகோதரனின் அவனுடைய  
[G3588](#) [G0080](#) [G0846](#)

ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியானினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டி சிறைச்சாலையில் வைத்திருந்தான்.

- 4 ἔλεγεν சொல்லியிருந்தான் γὰρ ἐν ἐκεῖνῳ «ὁ Ἰωάννης\*»□ ἀπῷ, Οὐκ  
[G3004](#) [G1063](#) [G3588](#) [G2491](#) [G0846](#) [G3756](#)  
ἔξεστὶν அனுமதிக்கப்படவில்லை σοι ἔχελν ἀπῷ.  
உனக்கு வைத்திருக்க அவளை  
[G1832](#) [G4771](#) [G2192](#) [G0846](#)

ஏனென்றால்: நீர் அவளை உன் மனைவியாக வைத்துக்கொள்வது நியாயமில்லை என்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான்.

5 καὶ θέλων αὐτὸν ἀποκτεῖναι, ἐφ' ὅτι τὸν ὄχλον, ὅτι  
 மற்றும் விரும்பி அவனை கொல்ல பயந்தான் - கூட்டத்தை ஏனெனில்  
[G2532](#) [G2309](#) [G0846](#) [G0615](#) [G5399](#) [G3588](#) [G3793](#) [G3754](#)

ὧς παροφήτην αὐτὸν εἶχον.  
 -போல தீர்க்கதரிசியாக அவனை கொண்டிருந்தனர்  
[G5613](#) [G4396](#) [G0846](#) [G2192](#)

ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், மக்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான்.

6 γενεσῶς δὲ γενόμενος τοῦ Ἡρώδου, ὠρχήσατο ἡ  
 பிறந்தநாளில் -ஆனால் ஆகும்போது - ஏரோதுவின் நடனமாடினாள் -  
[G1077](#) [G1161](#) [G1096](#) [G3588](#) [G2264](#) [G3738](#) [G3588](#)

θυγάτηρ τῆς Ἡρώδιδος ἐν τῷ μέρει, καὶ ἦρεσεν τῷ  
 மகள் - ஏரோதியாவின் -இல் - நடுவில் மற்றும் மகிழ்வித்தாள் -  
[G2364](#) [G3588](#) [G2266](#) [G1722](#) [G3588](#) [G3319](#) [G2532](#) [G0700](#) [G3588](#)

Ἡρώδη;  
 ஏரோதுவை  
[G2264](#)

அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாவின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.

7 ὁθεν μεθ' ὀρκου, ὡμολόγησεν αὐτῆς δόξαι ὅ  
 ஆகையால் -உடன் ஆணையின் வாக்குறுதியளித்தான் அவளுக்கு கொடுக்க எதை  
[G3606](#) [G3326](#) [G3727](#) [G3670](#) [G0846](#) [G1325](#) [G3739](#)

ἐὼς αὐτήσηται.  
 ஆனாலும் கேட்பாளோ  
[G1437](#) [G0154](#)

அதினிமித்தம் ஏரோது: நீ எதைக்கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான்.

8 ἡ δὲ γενεσῶς παροβιβασθεῖσα ἄρα τῆς μῆτρος αὐτῆς, Δόξαι μολ,  
 - -ஆனால் தூண்டப்பட்டு -ஆல் - தாயினால் அவளுடைய கொடு எனக்கு  
[G3588](#) [G1161](#) [G4264](#) [G5259](#) [G3588](#) [G3384](#) [G0846](#) [G1325](#) [G1473](#)

φησὶν, ὡς ἐὰν πῶσαι, τῆν κερδαλὴν Ἰωάννου τοῦ  
 சொல்கிறாள் இங்கே -மேல் தட்டில் - தலையை யோவானின் -  
[G5346](#) [G5602](#) [G1909](#) [G4094](#) [G3588](#) [G2776](#) [G2491](#) [G3588](#)

Βαρτιστοῦ.  
 ஞானஸ்நானியின்  
[G0910](#)

அவள் தன் தாயினால் சொல்லப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தட்டிலே வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.

9 καὶ λατρηεῖς ὁ βασιλεὺς; διὰ τοὺς ὀρκους καὶ  
 மற்றும் துக்கப்பட்டு - ராஜா -காரணமாக - ஆணைகளையும் மற்றும்  
[G2532](#) [G3076](#) [G3588](#) [G0935](#) [G1223](#) [G3588](#) [G3727](#) [G2532](#)

τοὺς συνανακειμένους, ἐκέλευσεν δ' ὁθῆναι.  
 - உடன்பந்தியிருப்பவர்களையும் கட்டளையிட்டான் கொடுக்கப்பட  
[G3588](#) [G4873](#) [G2753](#) [G1325](#)

ராஜா துக்கமடைந்தான். ஆனாலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக்கட்டளையிட்டு,

10 καὶ παύσας, ἀπεκεφάλισεν <τὸν> Ἰωάννην ἐν τῇ φυλακῇ.  
 மற்றும் அனுப்பி சிரச்சேதம்செய்தான் - யோவானை -இல் - சிறையில்  
[G2532](#) [G3992](#) [G0607](#) [G3588](#) [G2491](#) [G1722](#) [G3588](#) [G5438](#)

ஆள் அனுப்பி, சிறைச்சாலையிலே யோவானின் தலையை வெட்டச்செய்தான்.

11 καὶ ἤνχθη ἡ κεφαλὴ αὐτοῦ ἐπὶ πῖνακι, καὶ  
 மற்றும் கொண்டு வரப்பட்டது - தலை அவனுடைய -மேல் தட்டில் மற்றும்  
[G2532](#) [G5342](#) [G3588](#) [G2776](#) [G0846](#) [G1909](#) [G4094](#) [G2532](#)

எட்டுமீ தட்டில் - கரையிலும், καὶ ἦνευκεν τῇ μητρὶ  
 கொடுக்கப்பட்டது - சிறுமிக்கு மற்றும் கொண்டுபோனாள் - தாய்க்கு  
[G1325](#) [G3588](#) [G2877](#) [G2532](#) [G5342](#) [G3588](#) [G3384](#)

அந்தீசு.  
 அவளுடைய  
[G0846](#)

அவனுடைய தலையை ஒரு தட்டிலே கொண்டு வந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள்.

12 καὶ προσελθόντες οἱ μαθηταί, αὐτοῦ ἦραν τὸ πῶμα, καὶ  
 மற்றும் அணுகிவந்து - சீடர்கள் அவருடைய எடுத்தனர் - உடலை மற்றும்  
[G2532](#) [G4334](#) [G3588](#) [G3101](#) [G0846](#) [G0142](#) [G3588](#) [G4430](#) [G2532](#)

எடுப்பினர் αὐτόν; καὶ ἔθροντες, ἀπήγγελλαν τῷ Ἰησοῦ.  
 அடக்கம்செய்தனர் அவனை மற்றும் வந்து அறிவித்தனர் - இயேசுவிடம்  
[G2290](#) [G0846](#) [G2532](#) [G2064](#) [G0518](#) [G3588](#) [G2424](#)

அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள்.

13 Ἀκούσας δὲ, ὁ Ἰησοῦς ἀνεχώρησεν ἐκεῖθεν ἐν πλοίῳ  
 கேட்டு -ஆனால் - இயேசு விலகிச்சென்றார் அங்கிருந்து -இல் படகில்  
[G0191](#) [G1161](#) [G3588](#) [G2424](#) [G0402](#) [G1564](#) [G1722](#) [G4143](#)

எஃகுள் ἔρημον τόπον κατ' ἰδίαν. καὶ ἀκούσαντες, οἱ ὄχλοι  
 -க்குள் வனாந்தர இடத்திற்கு - தனியாக மற்றும் கேட்டு - கூட்டங்கள்  
[G1519](#) [G2048](#) [G5117](#) [G2596](#) [G2398](#) [G2532](#) [G0191](#) [G3588](#) [G3793](#)

ἠκολούθησαν αὐτῷ πεζῇ ἁπὸ τῶν πόλεων.  
 பின்தொடர்ந்தனர் அவரை நடந்து -இலிருந்து - நகரங்களிலிருந்து  
[G0190](#) [G0846](#) [G3979](#) [G0575](#) [G3588](#) [G4172](#)

இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள்.

14 Καὶ ἐξελθὼν, εἶδεν πολλὸν ὄχλον, καὶ ἐπαλαγχνύσθη ἐπ'  
 மற்றும் புறப்பட்டு கண்டார் பெரிய கூட்டத்தை மற்றும் இரக்கம்கொண்டார் -மேல்  
[G2532](#) [G1831](#) [G3708](#) [G4183](#) [G3793](#) [G2532](#) [G4697](#) [G1909](#)

αὐτοῖς, καὶ ἐθέράπευσεν τοὺς ἄρρωστούς αὐτῶν.  
 அவர்கள்மேல் மற்றும் குணமாக்கினார் - நோயாளிகளை அவர்களின்  
[G0846](#) [G2532](#) [G2323](#) [G3588](#) [G0732](#) [G0846](#)

இயேசு வந்து, திரளான மக்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியுள்ளவர்களைச் சுகமாக்கினார்.

- 15 ὁψίας δὲ γενόμενης, παροσηλίθιον ἀπὸ οἱ μαθηταί, λέγοντες,  
 மாலை -ஆனால் ஆகும்போது அணுகிவந்தனர் அவரிடம் - சீடர்கள் சொல்லி  
[G3798](#) [G1161](#) [G1096](#) [G4334](#) [G0846](#) [G3588](#) [G3101](#) [G3004](#)
- Ἐρημὸς ἔστιν ὁ τόπος, καὶ ἡ ὥρα ἦδη παρηλίθειν.  
 வனாந்தரமான ஆகிறது - இடம் மற்றும் - நேரம் ஏற்கனவே கடந்துவிட்டது  
[G2048](#) [G1510](#) [G3588](#) [G5117](#) [G2532](#) [G3588](#) [G5610](#) [G2235](#) [G3928](#)
- ἀπόλυσον Πούλιον τὸς ὄχλους, ἵνα ἀελθόντες εἰς τὰς  
 அனுப்பிவிடும் ஆகையால் - கூட்டங்களை -ஆக போய் -க்குள் -  
[G0630](#) [G3767](#) [G3588](#) [G3793](#) [G2443](#) [G0565](#) [G1519](#) [G3588](#)
- κῶμας, ἀγοράσωσιν ἑαυτοῖς βρώματα.  
 கிராமங்களுக்கு வாங்கிக்கொள்ளட்டும் தங்களுக்கு உணவை  
[G2968](#) [G0059](#) [G1438](#) [G1033](#)

மாலைநேரமானபோது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்திரமான இடம், நேரமுமானது; மக்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு உணவு பதார்த்தங்களை வாங்கும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

- 16 ὁ δὲ Ἰησοῦς εἶπεν ἀπὸ τοῦ, Ὅτι χρεῖαν ἔχουσιν  
 - -ஆனால் இயேசு சொன்னார் அவர்களுக்கு இல்லை தேவை இருக்கிறது  
[G3588](#) [G1161](#) [G2424](#) [G3004](#) [G0846](#) [G3756](#) [G5532](#) [G2192](#)
- ἀελθεῖν. δότε αὐτοῖς βῆμα φάγειν.  
 போக கொடுங்கள் அவர்களுக்கு நீங்கள் சாப்பிட  
[G0565](#) [G1325](#) [G0846](#) [G4771](#) [G5315](#)

இயேசு அவர்களைப் பார்த்து: அவர்கள் போகவேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார்.

- 17 οἱ δὲ λέγουσιν ἀπὸ, Ὅτι ἔχομεν ὧδε, εἰ  
 - -ஆனால் சொல்கிறார்கள் அவரிடம் இல்லை இருக்கிறது இங்கே ஒழிய  
[G3588](#) [G1161](#) [G3004](#) [G0846](#) [G3756](#) [G2192](#) [G5602](#) [G1487](#)
- μὴ πέντε ἄρτους καὶ δύο ἰχθύας.  
 இல்லை ஐந்து அப்பங்களும் மற்றும் இரண்டு மீன்களும்  
[G3361](#) [G4002](#) [G0740](#) [G2532](#) [G1417](#) [G2486](#)

அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள்.

- 18 ὁ δὲ εἶπεν, Φέρετέ μοι ὧδε ἀπόδος.  
 - -ஆனால் சொன்னார் கொண்டுவாருங்கள் எனக்கு இங்கே அவற்றை  
[G3588](#) [G1161](#) [G3004](#) [G5342](#) [G1473](#) [G5602](#) [G0846](#)

அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.

- 19 καὶ κελεύσας τοὺς ὄχλους ἀνακλιθῆναι ἐπὶ τοῦ χόρτου,  
 மற்றும் கட்டளையிட்டு - கூட்டங்களை சாய்ந்திருக்க -மேல் - புல்லில்  
[G2532](#) [G2753](#) [G3588](#) [G3793](#) [G0347](#) [G1909](#) [G3588](#) [G5528](#)
- λαβὼν τοὺς πέντε ἄρτους καὶ τοὺς δύο ἰχθῦνας,  
 எடுத்து - ஐந்து அப்பங்களையும் மற்றும் - இரண்டு மீன்களையும்  
[G2983](#) [G3588](#) [G4002](#) [G0740](#) [G2532](#) [G3588](#) [G1417](#) [G2486](#)
- ἀναβλέψας εἰς τὸν ὄψανόν, εὐλόγησεν; καὶ κλάσας,  
 வானத்தைநோக்கிப்பார்த்து -நோக்கி - வானத்தை ஆசீர்வதித்தார் மற்றும் பிட்டு  
[G0308](#) [G1519](#) [G3588](#) [G3772](#) [G2127](#) [G2532](#) [G2806](#)
- ἔδωκεν τοῖς μαθηταῖς τοὺς ἄρτους, οἱ δὲ μαθηταὶ τοῖς  
 கொடுத்தார் - சீடர்களுக்கு - அப்பங்களை - ஆனால் சீடர்கள் -  
[G1325](#) [G3588](#) [G3101](#) [G3588](#) [G0740](#) [G3588](#) [G1161](#) [G3101](#) [G3588](#)
- ὄχλους.  
 கூட்டங்களுக்கு  
[G3793](#)

அப்பொழுது, அவர் மக்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.

- 20 καὶ ἔφαγον πάντες καὶ ἔχορτάσθησαν; καὶ ἦραν τὸ  
 மற்றும் சாப்பிட்டனர் எல்லாரும் மற்றும் திருப்தியடைந்தனர் மற்றும் எடுத்தனர் -  
[G2532](#) [G5315](#) [G3956](#) [G2532](#) [G5526](#) [G2532](#) [G0142](#) [G3588](#)
- περισσεῖον τῶν κλασμάτων, δώδεκα κοφίνους πλήρεις.  
 மீதியான - துண்டுகளின் பன்னிரண்டு கூடைகள் நிறைய  
[G4052](#) [G3588](#) [G2801](#) [G1427](#) [G2894](#) [G4134](#)

எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.

- 21 οἱ δὲ ἐσθίωντες ἦσαν ἄνδρες ὡσεὶ πεντακισχίλιοι,  
 - ஆனால் சாப்பிட்டவர்கள் இருந்தனர் புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்  
[G3588](#) [G1161](#) [G2068](#) [G1510](#) [G0435](#) [G5616](#) [G4000](#)
- χωρὶς γυναικῶν καὶ παιδίων.  
 தவிர பெண்களையும் மற்றும் குழந்தைகளையும்  
[G5565](#) [G1135](#) [G2532](#) [G3813](#)

பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.

- 22 Καὶ εὐθὺς ἤναγκασεν τοὺς μαθητὰς ἐμβῆναι εἰς τὸ πλοῖον,  
 மற்றும் உடனே நிர்ப்பந்தித்தார் - சீடர்களை ஏறிச்செல்ல -க்குள் - படகில்  
[G2532](#) [G2112](#) [G0315](#) [G3588](#) [G3101](#) [G1684](#) [G1519](#) [G3588](#) [G4143](#)
- καὶ προάγειν αὐτὸν εἰς τὸ πέραν, ἔως οὗ  
 மற்றும் முன்செல்ல அவரை -க்குள் - அக்கரைக்கு வரை -  
[G2532](#) [G4254](#) [G0846](#) [G1519](#) [G3588](#) [G4008](#) [G2193](#) [G3739](#)
- ἀπολύσῃ τοὺς ὄχλους.  
 அனுப்பிவிடும்வரை - கூட்டங்களை  
[G0630](#) [G3588](#) [G3793](#)

இயேசு மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

23	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπολύσας அனுப்பிவிட்டு <a href="#">G0630</a>	τοὺς - <a href="#">G3588</a>	ῥῆλους, கூட்டங்களை <a href="#">G3793</a>	ἀνέβη ஏறினார் <a href="#">G0305</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	τὸ - <a href="#">G3588</a>	ὄρος மலையில் <a href="#">G3735</a>	κατ' - <a href="#">G2596</a>
	ἰδίαν தனியாக <a href="#">G2398</a>	προσεβόσθηα. ஜெபிக்க <a href="#">G4336</a>	ὀψίας மாலை <a href="#">G3798</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	γενόμενης, ஆகும்போது <a href="#">G1096</a>	μόνος தனியாக <a href="#">G3441</a>	ἦν இருந்தார் <a href="#">G1510</a>	ἐκεῖ. அங்கே <a href="#">G1563</a>	

அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார்.

24	τὸ - <a href="#">G3588</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	πλοῖον, படகு <a href="#">G4143</a>	ἦδη ஏற்கனவே <a href="#">G2235</a>	σταδίους ஸ்தாதியங்கள் <a href="#">G4712</a>	πολλοὺς பல <a href="#">G4183</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῆς - <a href="#">G3588</a>
	ἦν, நிலத்திலிருந்து <a href="#">G1093</a>	ἀπαῖχεν தொலைவில்இருந்தது <a href="#">G0568</a>	βασανιζόμενον அலைக்கழிக்கப்பட்டு <a href="#">G0928</a>	ἀπὸ -ஆல் <a href="#">G5259</a>	τῶν - <a href="#">G3588</a>	κυμάτων அலைகளால் <a href="#">G2949</a>		
	ἦν, இருந்தது <a href="#">G1510</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ἐναντίας எதிரான <a href="#">G1727</a>	ὁ - <a href="#">G3588</a>	ἄνεμος. காற்று <a href="#">G0417</a>			

அதற்குள்ளாகப் படகு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் தள்ளாடியது.

25	τετάρτη நான்காம் <a href="#">G5067</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	φυλακῆ ஜாமத்தில் <a href="#">G5438</a>	τῆς - <a href="#">G3588</a>	νυκτὸς, இரவின் <a href="#">G3571</a>	ἦλθεν வந்தார் <a href="#">G2064</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτοὺς, அவர்களிடம் <a href="#">G0846</a>
	περιπατῶν நடந்து <a href="#">G4043</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆν - <a href="#">G3588</a>	θάλασσαν. கடலின்மேல் <a href="#">G2281</a>				

அதிகாலையிலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.

26	οἱ - <a href="#">G3588</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	μαθηταί, சீடர்கள் <a href="#">G3101</a>	ἰδόντες கண்டு <a href="#">G3708</a>	αὐτὸν அவரை <a href="#">G0846</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆς - <a href="#">G3588</a>	θαλάσσης கடலின்மேல் <a href="#">G2281</a>	περιπατοῦντα, நடப்பதை <a href="#">G4043</a>
	ἐταράχθησαν, கலங்கினார்கள் <a href="#">G5015</a>	λέγοντες, சொல்லி <a href="#">G3004</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	Φάντασμα பேய் <a href="#">G5326</a>	ἔσται; ஆகிறது <a href="#">G1510</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τοῦ - <a href="#">G3588</a>	
	φόβου பயத்தினால் <a href="#">G5401</a>	ἔκραξαν, கூக்குரலிட்டனர் <a href="#">G2896</a>							

அவர் கடலின்மேல் நடக்கிறதை சீடர்கள் கண்டு, கலக்கமடைந்து, பிசாசு என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள்.

27	εὐθὺς உடனே <a href="#">G2112</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	ἐλάλησεν பேசினார் <a href="#">G2980</a>	«ὁ - <a href="#">G3588</a>	Ἰησοῦς» இயேசு <a href="#">G2424</a>	αὐτοῖς, அவர்களுக்கு <a href="#">G0846</a>	λέγων, சொல்லி <a href="#">G3004</a>
	Θαρσείτε, தைரியமாயிருங்கள் <a href="#">G2293</a>	ἐγὼ நான் <a href="#">G1473</a>	εἰμὶ, இருக்கிறேன் <a href="#">G1510</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	φοβεῖσθε. பயப்படாதீர்கள் <a href="#">G5399</a>		

உடனே இயேசு அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.

28 ἀποκριθεὶς δὲ, αὐτῷ, ὁ Πέτρος εἶπεν Κύριε, εἰ σὺ  
 பதிலளித்து -ஆனால் அவரிடம் - பேதுரு சொன்னார் ஆண்டவரே ஆனால் நீர்  
[G0611](#) [G1161](#) [G0846](#) [G3588](#) [G4074](#) [G3004](#) [G2962](#) [G1487](#) [G4771](#)  
 εἶ, κέλευσόν με ἐλθεῖν παρὸς σὲ ἐπὶ τὰ ὕδατα.  
 ஆனால் கட்டளையிடும் என்னை வர -நோக்கி உம்மிடம் -மேல் - நீர்களின்மேல்  
[G1510](#) [G2753](#) [G1473](#) [G2064](#) [G4314](#) [G4771](#) [G1909](#) [G3588](#) [G5204](#)

பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே! நீரேயானால் நான் தண்ணீரின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.

29 ὁ δὲ εἶπεν, Ἐλθέ. καὶ καταβὰς ἀπὸ τοῦ πλοίου,  
 -ஆனால் சொன்னார் வா மற்றும் இறங்கி -இலிருந்து - படகிலிருந்து  
[G3588](#) [G1161](#) [G3004](#) [G2064](#) [G2532](#) [G2597](#) [G0575](#) [G3588](#) [G4143](#)  
 [ὁ] Πέτρος περιεπάτησεν ἐπὶ τὰ ὕδατα, καὶ ἦλθεν παρὸς  
 - பேதுரு நடந்தார் -மேல் - நீர்களின்மேல் மற்றும் வந்தார் -நோக்கி  
[G3588](#) [G4074](#) [G4043](#) [G1909](#) [G3588](#) [G5204](#) [G2532](#) [G2064](#) [G4314](#)  
 τὸν Ἰησοῦν.  
 - இயேசுவிடம்  
[G3588](#) [G2424](#)

அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான்.

30 βλέπων δὲ τὸν ἄνεμον «ἰσχυρὸν», ἐφοβήθη, καὶ ἀρξάμενος  
 பார்த்து -ஆனால் - காற்றை பலமான பயந்தார் மற்றும் தொடங்கி  
[G0991](#) [G1161](#) [G3588](#) [G0417](#) [G2478](#) [G5399](#) [G2532](#) [G0756](#)  
 καταποντίζεσθαι, ἔκραξεν, λέγων, Κύριε, σῶσόν με.  
 மூழ்க கூக்குரலிட்டார் சொல்லி ஆண்டவரே இரட்சியும் என்னை  
[G2670](#) [G2896](#) [G3004](#) [G2962](#) [G4982](#) [G1473](#)

காற்று பலமாக இருக்கிறதைக் கண்டு, பயந்து, மூழ்கும்போது: ஆண்டவரே, என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான்.

31 εὐθὺς δὲ ὁ Ἰησοῦς, ἐκτείνας, τὴν χεῖρα ἐπέλαβεν  
 உடனே -ஆனால் - இயேசு நீட்டி - கையை பிடித்துக்கொண்டார்  
[G2112](#) [G1161](#) [G3588](#) [G2424](#) [G1614](#) [G3588](#) [G5495](#) [G1949](#)  
 αὐτοῦ, καὶ λέγει αὐτῷ, Ὁλιγὸπιστε, εἰς τί ἐδίστασας?  
 அவரை மற்றும் சொல்கிறார் அவரிடம் அற்பவிசுவாசியே -க்குள் ஏன் சந்தேகித்தீர்  
[G0846](#) [G2532](#) [G3004](#) [G0846](#) [G3640](#) [G1519](#) [G5101](#) [G1365](#)

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.

32 καὶ ἀναβάντων αὐτῶν εἰς τὸ πλοῖον, ἐκόπασεν ὁ ἄνεμος.  
 மற்றும் ஏறியபோது அவர்கள் -க்குள் - படகில் நின்றது - காற்று  
[G2532](#) [G0305](#) [G0846](#) [G1519](#) [G3588](#) [G4143](#) [G2869](#) [G3588](#) [G0417](#)

அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.

33 οἱ δὲ ἐν τῷ πλοίῳ παροσεκύνησαν αὐτῷ, λέγοντες,  
 -ஆனால் -இல் - படகிலிருந்தவர்கள் தொழுதனர் அவரை சொல்லி  
[G3588](#) [G1161](#) [G1722](#) [G3588](#) [G4143](#) [G4352](#) [G0846](#) [G3004](#)  
 Ἀληθὺς Θεοῦ Υἱὸς εἶ!  
 மெய்யாகவே தேவனுடைய குமாரன் ஆகிறீர்  
[G0230](#) [G2316](#) [G5207](#) [G1510](#)

அப்பொழுது, படகில் உள்ளவர்கள் வந்து: உண்மையாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.

34 καὶ διαεράσαντες, ἦλθον ἐπὶ τὴν γῆν εἰς Γεννησαρέτ.  
மற்றும் கடந்து வந்தனர் -க்கு - நிலத்தில் -க்குள் கெனேசரேத்துக்கு  
[G2532](#) [G1276](#) [G2064](#) [G1909](#) [G3588](#) [G1093](#) [G1519](#) [G1082](#)

பின்பு, அவர்கள் கடலைக்கடந்து, கெனேசரேத்து நாட்டிற்கு வந்தார்கள்.

35 καὶ ἐπιγύοντες αὐτὸν, οἱ ἄνδρες τοῦ τόπου ἐκέλευον  
மற்றும் அறிந்துகொண்டு அவரை - மனிதர்கள் - இடத்தின் அந்த  
[G2532](#) [G1921](#) [G0846](#) [G3588](#) [G0435](#) [G3588](#) [G5117](#) [G1565](#)

ἀπέστειλαν εἰς ὄλην τὴν περὶχωρον ἐκέλευν, καὶ  
அனுப்பினார்கள் -க்குள் முழு - சுற்றுப்புறத்திற்கு அந்த மற்றும்  
[G0649](#) [G1519](#) [G3650](#) [G3588](#) [G4066](#) [G1565](#) [G2532](#)

προσήμενον αὐτῷ πάντας τοὺς κακῶς ἔχοντας,  
கொண்டுவந்தனர் அவரிடம் எல்லா - நோயுள்ள இருப்பவர்களை  
[G4374](#) [G0846](#) [G3956](#) [G3588](#) [G2560](#) [G2192](#)

அந்த இடத்து மனிதர்கள் அவரை யார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, வியாதியுள்ளவர்கள் எல்லோரையும் அவரிடத்தில் கொண்டுவந்து,

36 καὶ παρεκάλουν αὐτὸν ἵνα μόνον ἄψωνται τοῦ κρασέδιου  
மற்றும் வேண்டிக்கொண்டனர் அவரை -ஆக மட்டும் தொடும்படி - ஓரத்தை  
[G2532](#) [G3870](#) [G0846](#) [G2443](#) [G3440](#) [G0680](#) [G3588](#) [G2899](#)

τοῦ ἵματιου αὐτοῦ; καὶ ὅσοι ἦψαντο διεσώθησαν.  
- ஆடையின் அவருடைய மற்றும் எத்தனைபேர் தொட்டார்களோ குணமாக்கப்பட்டனர்  
[G3588](#) [G2440](#) [G0846](#) [G2532](#) [G3745](#) [G0680](#) [G1295](#)

அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.